

கலைஞர் நூலகம் கட்டுவது பென்னிகுவிக் இல்லம் அல்ல!

ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள், நிச்சயமாக அதை நாங்கள் மாற்றுவதற்கு எந்த நேரத்திலும் தயார் செல்லூர் ராஜிவ்வுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்

சென்னை, ஆகஸ்ட் 26 2021: சட்டசபையில் இன்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜிவேந்திரன் தலைமையில் நடைபெற்றிருக்கிற சட்டசபை கூட்டம், சென்னை கலைஞர் நூலகம் கட்டுவது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். சென்னை, ஆகஸ்ட் 26 2021: சட்டசபையில் இன்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜிவேந்திரன் தலைமையில் நடைபெற்றிருக்கிற சட்டசபை கூட்டம், சென்னை கலைஞர் நூலகம் கட்டுவது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அப்போது நடி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறுக்கிட்டு விளக்கம் அளித்தார். அந்த இல்லம் பென்னிகுவிக் இல்லம் அல்ல. பென்னிகுவிக் மரணம் அடைந்தது 1911-ம் ஆண்டு இது கட்டப்பட்டது. 1912 முதல் 1915 வரை உள்ள காலகட்டம். எனவே அது பென்னிகுவிக் இல்லமாக இருக்கிறது. முடியாதது. எனவே உறுப்பினர் தவறான கருத்தை பதிவு செய்யக்கூடாது என்றார். இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில் வருமாறு: - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜிவேந்திரன் தலைமையில் நடைபெற்றிருக்கிற சட்டசபை கூட்டம், சென்னை கலைஞர் நூலகம் கட்டுவது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

பென்னிகுவிக் நினைவிடத்தினை மாற்றி, அப்புறப்படுத்தி, அந்த இடத்திலே கலைஞர் பெயரால் அமைய இருக்கக்கூடிய நூலகம் கட்டப்பட இருக்கிறது என்ற ஒரு செய்தியைச் சொல்லியிருக்கிறார். அந்த இடத்தில் கலைஞர் பெயரால் அமைய இருக்கக்கூடிய நூலகம் கட்டப்பட இருக்கிறது என்ற ஒரு செய்தியைச் சொல்லியிருக்கிறார். அந்த இடத்தில் கலைஞர் பெயரால் அமைய இருக்கக்கூடிய நூலகம் கட்டப்பட இருக்கிறது என்ற ஒரு செய்தியைச் சொல்லியிருக்கிறார்.

பொதுப் பணித்துறை அமைச்சர் மூலமாக விளக்கம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து பேசிய செல்லூர் ராஜிவேந்திரன், இடமிடக்கூடியதாக சொல்கிறார்கள் என்றார். அப்போது மீண்டும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு பேசியதாவது: - நீங்கள் சொல்வதற்கு ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள். நிச்சயமாக அதை நாங்கள் மாற்றுவதற்கு எந்த நேரத்திலும் தயாராக இருக்கிறோம். அதற்கு எந்தவித ஆதாரமும் கிடையாது. ஒரு தவறான பிரச்சாரத்தினைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அது தற்போது மூன்றாவது சட்டமன்றத்திலும் பதிவாகக்கூடாது என்பதற்காகத்தான் இந்த விளக்கத்தினை நான் சொல்லியிருக்கிறேன்.

இப்படிச் சொல்கிறார்கள் என்று சொல்லும் நீங்கள் ஒரு முன்னாள் அமைச்சராக இருந்திருக்கிறீர்கள். இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தற்போது மூன்றாவது முறையாக அவைக்கு வந்திருக்கிறீர்கள். எனவே, அப்படி நீங்கள் சொல்வது உங்களுடைய பெருந்தன்மையைக் குறைப்பதாக இருக்கிறது. எனவே ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள். இவ்வாறு விவாதம் நடந்தது.

இருந்திருக்கிறீர்கள். இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தற்போது மூன்றாவது முறையாக அவைக்கு வந்திருக்கிறீர்கள். எனவே, அப்படி நீங்கள் சொல்வது உங்களுடைய பெருந்தன்மையைக் குறைப்பதாக இருக்கிறது. எனவே ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள். இவ்வாறு விவாதம் நடந்தது.

இருந்திருக்கிறீர்கள். இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தற்போது மூன்றாவது முறையாக அவைக்கு வந்திருக்கிறீர்கள். எனவே, அப்படி நீங்கள் சொல்வது உங்களுடைய பெருந்தன்மையைக் குறைப்பதாக இருக்கிறது. எனவே ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள். இவ்வாறு விவாதம் நடந்தது.

வரும் 27ம் தேதி விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்: காஞ்சிபுரம் கலெக்டர் அறிவிப்பு

காஞ்சிபுரம், ஆக. 26 2021: வரும் 27ம் தேதி விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெறும். மாண்புமிகு கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம், ஆக. 26 2021: வரும் 27ம் தேதி விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெறும். மாண்புமிகு கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

இக்கூட்டம் நடைபெறும் அன்றைய தினம் பாரத பிரதமர் மந்திரி நுண்ணீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் தேவைப்படும் விவசாயிகள் ஆதார அட்டை - நகல், சிட்டா, அடங்கல் - நகல், நில வரை படம் - நகல், ரேஷன் கார்டு - நகல், பாஸ்போட் கலெக்டர் கேட்டு இணைய வழி சிறு குறு விவசாய அன்றைய தினம் பாரத பிரதமர் மந்திரி நுண்ணீர் பாசனம் தேவைப்படும் விவசாயிகள் ஆதார அட்டை - நகல், சிட்டா, அடங்கல் - நகல், நில வரை படம் - நகல், ரேஷன் கார்டு - நகல், பாஸ்போட் கலெக்டர் கேட்டு இணைய வழி சிறு குறு விவசாய

சான்று ஆகிய ஆவணங்களை சமர்ப்பித்து மேற்கண்ட திட்டத்தின் பதிவு செய்து விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கட்டாயமாக முக்கவசம் அணிந்து வர வேண்டும். மேலும், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சென்னை, ஆகஸ்ட் 26 2021: சென்னையின் நதி மூலத்தைத் தோண்டிப் பார்த்தால், அது 380 ஆண்டுகால வரலாற்றைச் சொல்லும். ஒரு சிறிய மீனவக் குடியிருப்பாக இருந்த சென்னையைத் தங்கள் வணிகப் பயன்பாட்டுக்காக மீட்டிவிட்டார்கள். தற்போது சென்னை, தனது 381ஆவது தினத்தைத் தனது பாரம்பரியப் பெருமை, வரலாற்றுச் சிறப்புமிக்க பசுமை மாறா நினைவுக் குளம் கொண்டுள்ளது. இன்று, சென்னை நாட்டின் பெருநகரங்களுள் ஒன்று மட்டுமல்ல, உலகின் செங்கிசு நகரங்களுள் ஒன்றாகவும் வளர்ந்து வருகிறது. ஆம், இது வெறும் பாரம்பரியம், பழம் பெருமையோடு நிறைவிடும் விஷயமல்ல. 'ஆண்டென்று போனால் வயதொன்று போனால்' என்ற பழமொழி சென்னைக்குப் பொருந்தாது. ஆண்டுகள் கூடக்கூட,

சென்னையின் இளமையும் அதிகரிக்கிறது. சென்னை, உலகின் செங்கிசு நகரங்களுள் ஒன்றாகவும் வளர்ந்து வருகிறது. ஆம், இது வெறும் பாரம்பரியம், பழம் பெருமையோடு நிறைவிடும் விஷயமல்ல. 'ஆண்டென்று போனால் வயதொன்று போனால்' என்ற பழமொழி சென்னைக்குப் பொருந்தாது. ஆண்டுகள் கூடக்கூட,

சென்னையின் இளமையும் அதிகரிக்கிறது. சென்னை, உலகின் செங்கிசு நகரங்களுள் ஒன்றாகவும் வளர்ந்து வருகிறது. ஆம், இது வெறும் பாரம்பரியம், பழம் பெருமையோடு நிறைவிடும் விஷயமல்ல. 'ஆண்டென்று போனால் வயதொன்று போனால்' என்ற பழமொழி சென்னைக்குப் பொருந்தாது. ஆண்டுகள் கூடக்கூட,

சென்னையின் இளமையும் அதிகரிக்கிறது. சென்னை, உலகின் செங்கிசு நகரங்களுள் ஒன்றாகவும் வளர்ந்து வருகிறது. ஆம், இது வெறும் பாரம்பரியம், பழம் பெருமையோடு நிறைவிடும் விஷயமல்ல. 'ஆண்டென்று போனால் வயதொன்று போனால்' என்ற பழமொழி சென்னைக்குப் பொருந்தாது. ஆண்டுகள் கூடக்கூட,

வைகை ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட விவசாயிகள் கோரிக்கை

தேனி, ஆண்டிபட்டி. 26 2021: தேனி மாவட்டம், கடமலை மயிலை ஒன்றியம் வருஷநாடு ஊராட்சி தரம் ராஜபுரம் முதல் செவ ராஜபுரம் செல்லும் வழியில் வைகை ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்ட விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர். வருஷநாடு தரம் ராஜபுரம் வைகை நகர் செவ ராஜபுரம் கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு வைகை ஆற்றின் கரைக்கு அப்பால் 500 ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன. இதில் தென்னை வெட்டை முந்திரி மா இலவம்பஞ்சு எலுமிச்சை மற்றும் நவ தானிய விவசாயங்கள் அதிக அளவில் செய்ய வருகின்றனர். இவ் விளைநிலங்களுக்கு மருந்து மற்றும் உரம் இடுபொருள்கள் அனைத்துமே வருஷ நாட்டில் இருந்து கொண்டு செல்வது வழக்கம் இடையில் மழை

புரத்திலிருந்து வருஷநாடு, வாலி பானை, காமராஜபுரம் செல்லும் சாலை தனியாருக்கு சொந்தமான பாதையில் போக்குவரத்து நடைபெறக்கொண்டிருக்கின்றது. அவர்கள் சிங்கராஜபுரம் வழியாகக் கற்றிவர வேண்டிய நிலையும் உள்ளது. எனவே பொதுமக்கள் போக்குவரத்து மற்றும் பள்ளி குழந்தைகளின் நலன் கருதியும் தரம் ராஜபுரம் இணைப்பு பாலத்தை கட்டித் தர வேண்டும். என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை மனுக்கள், வழங்கியும் இதுவரை பலன் இல்லை என வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேலும்

சிங்கராஜபுரம் ஒன்றிய கவுன்சிலர் ஆயுத வள்ளி மணிமாறன் கூறுகையில் இணைப்பு பாலத்தை கட்டினால் பல விவசாயிகள் கஷ்ட நஷ்டத்தில் இருந்து விடுபடுவார்கள் என்றும் குழந்தைகள் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு செல்வார்கள் என்றும் நிர்வாகத்து இல்லாத காலத்தில் டிராக்டர் அல்லது கட்ட வண்டி ஆட்டோ மூலமாக விவசாயம் பொருட்களை எடுத்து கொண்டு வரும் பொழுது மணலில் சிக்கிக் கொள்வதாகவும், இதனால் பல சிரமங்களுக்கு ஆளாக வேண்டிய குழந்தைகளும் உள்ளது. அப்பகுதி விவசாயிகளின் சார்பாக பாலத்தை கட்ட வேண்டும். என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளார்.

சென்னை, ஆகஸ்ட் 26 2021: சென்னையின் நதி மூலத்தைத் தோண்டிப் பார்த்தால், அது 380 ஆண்டுகால வரலாற்றைச் சொல்லும். ஒரு சிறிய மீனவக் குடியிருப்பாக இருந்த சென்னையைத் தங்கள் வணிகப் பயன்பாட்டுக்காக மீட்டிவிட்டார்கள். தற்போது சென்னை, தனது 381ஆவது தினத்தைத் தனது பாரம்பரியப் பெருமை, வரலாற்றுச் சிறப்புமிக்க பசுமை மாறா நினைவுக் குளம் கொண்டுள்ளது. இன்று, சென்னை நாட்டின் பெருநகரங்களுள் ஒன்று மட்டுமல்ல, உலகின் செங்கிசு நகரங்களுள் ஒன்றாகவும் வளர்ந்து வருகிறது. ஆம், இது வெறும் பாரம்பரியம், பழம் பெருமையோடு நிறைவிடும் விஷயமல்ல. 'ஆண்டென்று போனால் வயதொன்று போனால்' என்ற பழமொழி சென்னைக்குப் பொருந்தாது. ஆண்டுகள் கூடக்கூட,

சென்னையின் இளமையும் அதிகரிக்கிறது. சென்னை, உலகின் செங்கிசு நகரங்களுள் ஒன்றாகவும் வளர்ந்து வருகிறது. ஆம், இது வெறும் பாரம்பரியம், பழம் பெருமையோடு நிறைவிடும் விஷயமல்ல. 'ஆண்டென்று போனால் வயதொன்று போனால்' என்ற பழமொழி சென்னைக்குப் பொருந்தாது. ஆண்டுகள் கூடக்கூட,

சென்னையின் இளமையும் அதிகரிக்கிறது. சென்னை, உலகின் செங்கிசு நகரங்களுள் ஒன்றாகவும் வளர்ந்து வருகிறது. ஆம், இது வெறும் பாரம்பரியம், பழம் பெருமையோடு நிறைவிடும் விஷயமல்ல. 'ஆண்டென்று போனால் வயதொன்று போனால்' என்ற பழமொழி சென்னைக்குப் பொருந்தாது. ஆண்டுகள் கூடக்கூட,

சென்னையின் இளமையும் அதிகரிக்கிறது. சென்னை, உலகின் செங்கிசு நகரங்களுள் ஒன்றாகவும் வளர்ந்து வருகிறது. ஆம், இது வெறும் பாரம்பரியம், பழம் பெருமையோடு நிறைவிடும் விஷயமல்ல. 'ஆண்டென்று போனால் வயதொன்று போனால்' என்ற பழமொழி சென்னைக்குப் பொருந்தாது. ஆண்டுகள் கூடக்கூட,

சென்னையின் இளமையும் அதிகரிக்கிறது. சென்னை, உலகின் செங்கிசு நகரங்களுள் ஒன்றாகவும் வளர்ந்து வருகிறது. ஆம், இது வெறும் பாரம்பரியம், பழம் பெருமையோடு நிறைவிடும் விஷயமல்ல. 'ஆண்டென்று போனால் வயதொன்று போனால்' என்ற பழமொழி சென்னைக்குப் பொருந்தாது. ஆண்டுகள் கூடக்கூட,

குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி எண் சைல்டு லைன் 1098 விழிப்புணர்வு பதாகை: மாவட்ட கலெக்டர் டாக்டர் மா. ஆர்த்தி வெளியிட்டார்

காஞ்சிபுரம், ஆக. 26 2021: குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி எண் சைல்டு லைன் 1098 விழிப்புணர்வு பதாகையை மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி வெளியிட்டார்.

விழிப்புணர்வு பதாகையை வெளியிட்ட மாவட்ட குழந்தை பாதகாப்பு அலுவலர் மதியழகன் பெற்றுக் கொள்ளார். மேலும் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி, மக்கள் அதிகமாகக் கொடுக்கின்ற இடங்களான பேருந்து நிலையம், தொடர்வண்டி நிலையம், கோயில்கள், பள்ளிகள், அரசு அலுவலகங்கள் ஆகிய இடங்களில் சைல்டு லைன் பெயர் பதாகையை வைக்க கேட்டுக்கொண்டார். மேலும் குழந்தைகள் யாரேனும் பறிப்புகளுக்கான இலவச தொலைபேசி எண் 1098 உடனே சைல்டு லைன் 1098 என்ற தொலைபேசி எண்ணை

அழைக்கவும் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயராஜன், குழந்தைகடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் முத்துசாமி, அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வேலுசேல்வரி, சைல்டு லைன் நோடல் இயக்குனர் பிரேம் ஆனந்த் மாவட்ட சைல்டு லைன் கிணைப்பாளர் கிருபாகர், உண்பட பலர் கலந்து கொண்டனர்.

சென்னை, ஆகஸ்ட் 26 2021: சென்னையின் நதி மூலத்தைத் தோண்டிப் பார்த்தால், அது 380 ஆண்டுகால வரலாற்றைச் சொல்லும். ஒரு சிறிய மீனவக் குடியிருப்பாக இருந்த சென்னையைத் தங்கள் வணிகப் பயன்பாட்டுக்காக மீட்டிவிட்டார்கள். தற்போது சென்னை, தனது 381ஆவது தினத்தைத் தனது பாரம்பரியப் பெருமை, வரலாற்றுச் சிறப்புமிக்க பசுமை மாறா நினைவுக் குளம் கொண்டுள்ளது. இன்று, சென்னை நாட்டின் பெருநகரங்களுள் ஒன்று மட்டுமல்ல, உலகின் செங்கிசு நகரங்களுள் ஒன்றாகவும் வளர்ந்து வருகிறது. ஆம், இது வெறும் பாரம்பரியம், பழம் பெருமையோடு நிறைவிடும் விஷயமல்ல. 'ஆண்டென்று போனால் வயதொன்று போனால்' என்ற பழமொழி சென்னைக்குப் பொருந்தாது. ஆண்டுகள் கூடக்கூட,

சென்னையின் இளமையும் அதிகரிக்கிறது. சென்னை, உலகின் செங்கிசு நகரங்களுள் ஒன்றாகவும் வளர்ந்து வருகிறது. ஆம், இது வெறும் பாரம்பரியம், பழம் பெருமையோடு நிறைவிடும் விஷயமல்ல. 'ஆண்டென்று போனால் வயதொன்று போனால்' என்ற பழமொழி சென்னைக்குப் பொருந்தாது. ஆண்டுகள் கூடக்கூட,

சென்னையின் இளமையும் அதிகரிக்கிறது. சென்னை, உலகின் செங்கிசு நகரங்களுள் ஒன்றாகவும் வளர்ந்து வருகிறது. ஆம், இது வெறும் பாரம்பரியம், பழம் பெருமையோடு நிறைவிடும் விஷயமல்ல. 'ஆண்டென்று போனால் வயதொன்று போனால்' என்ற பழமொழி சென்னைக்குப் பொருந்தாது. ஆண்டுகள் கூடக்கூட,

சென்னையின் இளமையும் அதிகரிக்கிறது. சென்னை, உலகின் செங்கிசு நகரங்களுள் ஒன்றாகவும் வளர்ந்து வருகிறது. ஆம், இது வெறும் பாரம்பரியம், பழம் பெருமையோடு நிறைவிடும் விஷயமல்ல. 'ஆண்டென்று போனால் வயதொன்று போனால்' என்ற பழமொழி சென்னைக்குப் பொருந்தாது. ஆண்டுகள் கூடக்கூட,

சென்னையின் இளமையும் அதிகரிக்கிறது. சென்னை, உலகின் செங்கிசு நகரங்களுள் ஒன்றாகவும் வளர்ந்து வருகிறது. ஆம், இது வெறும் பாரம்பரியம், பழம் பெருமையோடு நிறைவிடும் விஷயமல்ல. 'ஆண்டென்று போனால் வயதொன்று போனால்' என்ற பழமொழி சென்னைக்குப் பொருந்தாது. ஆண்டுகள் கூடக்கூட,



திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நலப்பணிகள் இணை இயக்குனராக டாக்டர் அன்புச்செல்வன் பொறுப்பேற்றுள்ளார்

இந்தியாவின் முதல் தனிப்பட்ட ஏஜி அசிஸ்டெண்ட் மற்றும் இப்பிரிவில் முதலாவது ஆட்டோனமஸ் லெவல் 2 தொழில் நுட்பத்துடன் ஆஸ்டர் எஸ்யூவி-ஐ எம்ஜிஎம் அறிமுகப்படுத்துகிறது

வாக்களுக்கான காலணிகள்
காண்பவர்களை ஈர்க்கின்ற, சௌகரியமான கலெக்ஷனை அறிமுகம் செய்யும் வாக்கரு



திண்டுக்கல், ஆகஸ்ட் 26 2021: திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நலப்பணிகள் இணை இயக்குனராக டாக்டர் அன்புச்செல்வன் பொறுப்பேற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து டாக்டர் அன்புச்செல்வன் அவர்களுக்கு தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜெனரலிஸ்ட் சார்பாக மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் மரியாதை செலுத்தி விருது வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பாலமுருகன், பொருளாளர் குமார், அமைப்பாளர் குமரேசன், செய்தி தொடர்பாளர் வெங்கடேஸ்வரன், இணைச் செயலாளர் அரியநாயகம், துணைச் செயலாளர்கள் சையது இப்ராஹிம், ஹைநூல்லா, நியூஸ் 18 மாவட்ட செய்தியாளர் சங்கர், செயற்குழு உறுப்பினர் சபர்ஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.

திண்டுக்கல், திண்டுக்கல் மாவட்ட செய்திக்குறை அலுவலராக உயர்திரு நவாஸ்கான் பொறுப்பேற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து உயர்திரு நவாஸ்கான் அவர்களுக்கு தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜெனரலிஸ்ட் சார்பாக மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் மரியாதை செலுத்தி விருது வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பாலமுருகன், பொருளாளர் குமார், அமைப்பாளர் குமரேசன், செய்தி தொடர்பாளர் வெங்கடேஸ்வரன், இணைச் செயலாளர் அரியநாயகம், துணைச் செயலாளர்கள் சையது இப்ராஹிம், ஹைநூல்லா, நியூஸ் 18 மாவட்ட செய்தியாளர் சங்கர், செயற்குழு உறுப்பினர் சபர்ஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.

திண்டுக்கல், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக ஷி.விசாகன் (இ.ஆ.ப.) பொறுப்பேற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஷி.விசாகன் இ.ஆ.ப. அவர்களுக்கு தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜெனரலிஸ்ட் சார்பாக மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் மரியாதை செலுத்தி விருது வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பாலமுருகன், பொருளாளர் குமார், அமைப்பாளர் குமரேசன், செய்தி தொடர்பாளர் வெங்கடேஸ்வரன், இணைச் செயலாளர் அரியநாயகம், துணைச் செயலாளர்கள் சையது இப்ராஹிம், ஹைநூல்லா, நியூஸ் 18 மாவட்ட செய்தியாளர் சங்கர், செயற்குழு உறுப்பினர் சபர்ஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.

திண்டுக்கல், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைக்கவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் தலைக்கவசம் அணிவது வாகன ஓட்டிகள் அனைவரும் இனி "தலைக்கவசம் அணிவோம்" என்று உறுதி மொழி எடுத்தனர்.

திண்டுக்கல், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைக்கவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் தலைக்கவசம் அணிவது வாகன ஓட்டிகள் அனைவரும் இனி "தலைக்கவசம் அணிவோம்" என்று உறுதி மொழி எடுத்தனர்.

திண்டுக்கல், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைக்கவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் தலைக்கவசம் அணிவது வாகன ஓட்டிகள் அனைவரும் இனி "தலைக்கவசம் அணிவோம்" என்று உறுதி மொழி எடுத்தனர்.

திண்டுக்கல், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைக்கவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் தலைக்கவசம் அணிவது வாகன ஓட்டிகள் அனைவரும் இனி "தலைக்கவசம் அணிவோம்" என்று உறுதி மொழி எடுத்தனர்.

திண்டுக்கல், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைக்கவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் தலைக்கவசம் அணிவது வாகன ஓட்டிகள் அனைவரும் இனி "தலைக்கவசம் அணிவோம்" என்று உறுதி மொழி எடுத்தனர்.

சென்னை, ஆகஸ்ட் 26 2021: எம்ஜி மோடார் இண்டியா இயங்கும் முதல் தனிப்பட்ட ஏஜி அசிஸ்டெண்ட் மற்றும் இப்பிரிவில் முதலாவது ஆட்டோனமஸ் லெவல் 2 தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. இது வரவரும் நடுத்தர அளவிலான எஸ்யூவி-ஐ-ஆஸ்டரில் இடம்பெறுகிறது. சாத்தியங்கள் மற்றும் சேவைகளின் கார்-ஆல்-இ-ஓட்டிப்போலும் சிஏஐபி என்ற கருத்துருவை உருவாக்குவதன் மூலம் விதி தனது ஆட்டோ-டெக்னிக் கவனத்தை மேலும் அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு (ஐஐ) போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் எம்ஜி செயலாற்றி வருகின்றது. மேலும் வாடிக்கையாளர்களின் 'தேவைக்கேற்ப காரில்' தேவைகளை ஆதரிக்க சேவைகள் மற்றும் சந்தாக்களின் பயன்பாட்டை செயல்படுத்த உதவுகிறது. இந்நிறுவனத்தின் உலகளாவிய தொகுப்பில் தனிப்பட்ட ஏஜி அசிஸ்டெண்ட்-டைப் பெற்ற



முதல் கார் ஆஸ்டர் ஆகும்.

புகழ்பெற்ற அமெரிக்க நிறுவனமான ஸ்டார் டிசைன் தனிப்பட்ட ஏஜி அசிஸ்டெண்ட் டைப் வடிவமைத்துள்ளது. இது மனிதரைப் போன்ற உணர்ச்சிகளையும் குரல்களையும் சித்தரிக்கிறது. மேலும் விகிப்பியா மூலம் ஒவ்வொரு தலைப்பிலும் விரிவான தகவல்களை வழங்கும். இது காரில் மக்களுடன் ஈடுபடும் மற்றும் ஐ-ஸ்டார் டைப் மூலம் இயக்கப்படுகிறது. இது சிஏஐபி இன் கூட்டணியை, சேவைகள் மற்றும் சந்தாக்கள் இடம்பெற்றுள்ள ஒரு தளமாகும். இது வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் சேவைகளைத் தனிப்பயனாக்க அனுமதிக்கும். இந்தியாவின் முதலாவது

தனிப்பட்ட ஏஜி அசிஸ்டெண்ட் மற்றும் இப்பிரிவில் முதலாவது ஆட்டோனமஸ் லெவல் 2 கார் ஆஸ்டர் பற்றி ராஜீவ் சாபா, தலைவர் மற்றும் எம்.பி. எம்ஜி மோடார் இண்டியா, இவ்வாறு கூறினார். ஒரு ஆட்டோ-டெக் பிராண்டாக, நாங்கள் எப்பொழுதும் முன்னேற்றமான அறிமுகப்படுத்தி வருகிறோம், இப்போது, செயற்கை நுண்ணறிவுடன் முன்னேறி வருகிறோம். ஆஸ்டர் ஒரு படிமேன்சே செய்லு வாடிக்கையாளர்கள் பிரியம்/ஆட்டோ-டெக் பிரிவுகளில் மட்டுமே இருக்கின்றன, இத்தொழில்நுட்பத்தில் முதலாவது மற்றும் இவ்வகையில் மிகச் சிறந்த அம்சங்களுடன் இசைநீர் விளைவிக்கும் ஊக்கியாக உள்ளது. உற்பத்தியின் மையத்தில் புதுமை மற்றும் மென்பொருளின் இடைவிடாத தேடலுடன், எங்கள் வாகனங்கள் ஏஜி-ஐ மேம்படுத்துவதன் மூலம் சிறந்த மற்றும் பாதுகாப்பான ஓட்டுநர் அனுபவத்தை தொடர்ந்து வழங்கும்.



சென்னை, 26 ஆகஸ்ட், 2021: உங்களுக்கு குழந்தையின் ஆடைகள் அவ்வாறு, அழகான, சௌகரியமான பல்வேறு டிசைன்களிலான ஆடைகளை கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. அதே வேளையில், 2 முதல் 8 ஆண்டுகள் வயது பிரிவைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஷூக்கள் மற்றும் காலணிகளின் அற்புதமான கலெக்ஷனாக வெளிவரும் வாக்கருஸ் லெவல் 2 தொழில் நுட்பம், குழந்தைகளுக்கே உரிய கண்படையாத சத்தியையும், உற்சாகத்தையும் இன்னும் அதிகமாக உயர்த்தும் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு வடிவங்களில் கவர்ச்சிகரமான ஸ்டைல் மற்றும் நிறங்களில் வாக்கருவின் இந்த கலெக்ஷன் இரும்புதால், விளைவாகும் மற்றும் சௌகரியமாக உணரும் விரும்பத்தகுந்த ஒவ்வொரு குழந்தையிடமும் உருவாக்கும் என்பது நிச்சயம். மெல்லிய எடையிலான வாக்கரு லெவல் 2 தொழில் நுட்பம், அங்குமே ஒடிக்கொண்டிருப்பவர்களாகவே இருக்கின்றனர். எனவே, சௌகரியமானதாகவும் இருப்பது இதன் தனித்துவ அம்சமாகும். சிறப்பான உட்பு அப்பர் மற்றும் முழுநீள அளவைக் கொண்டுள்ள பாலியூரிதின் அவுட்சோல்

வருஷநாடு ஊராட்சியில் இ-சேவை மையம் பயன்பாட்டுக்கு வருமா

தேனி, ஆகஸ்ட் 26 2021: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் கடமலை மயிலை ஒன்றியம் வருஷநாடு ஊராட்சியில் வைகை நகர் செல்லும் சாஸையில் 2013 2014 ஆம் நிதியாண்டில் தேயி ஊரக வேலை உறுதித் திட்டம் மூலம் இ-சேவை மையம் கட்டப் பட்டது இதன் மூலம் வருஷநாடு ஊராட்சிக்குட்பட்ட தர்மஜூபம் வைகை நகர் செல்வ ராஜூபம் அம்மத்தூர் நகர் பவள நகர் ஆகிய கிராமங்களிலிருந்து முதியோர்கள் உதவித்தொகை மற்றும் 100 நாள் வேலை பணியாளர்கள் சம்பள ஊதியம் வழங்குவதற்காக இ-சேவை மையம் கட்டப்பட்டு ஏழு வருடங்கள் ஆகியும் திறக்கப்படாமல் சூழல்களின் கூடாரமாகவும் பொது கழிப்பறை யாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பயனாளிகள் அனைவரும் தனியார் இ-சேவை மையத்தை நாடி ரூபாய் ஆயிரத்தில் 20 ரூபாய் கமிஷன் என்ற அடிப்படையில் வெகு நேரம் காத்திருந்து பணம் மற்றும் நேரம் வீறாய் செய்து வருகின்றனர். ஆகவே முதியோர்கள் மற்றும் 100 நாள் பணியாளர்களின் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு பயன்பாட்டிற்கு வராத இ-சேவை மையத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் முன்வரவேண்டும். என்றும் தேனி மாவட்ட ஆட்சியர் தனி கவனம் செலுத்தி பயன்பாட்டிற்கு கொண்டுவர சமூக ஆர்வலர் குணசேகரன் கூறியுள்ளார்.

காஞ்சியில் ஸ்ரீ ராகவேந்திரர் ஆராதனை மகோத்ஸவம்

காஞ்சிபுரம், ஆக 26 2021: காஞ்சிபுரத்தில் ஸ்ரீராகவேந்திரர் சுவாமிகளின் 350-ஆவது ஆராதனை மகோத்ஸவம் நடைபெற்றது. காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் கிழக்கு மட மூலம் ராகவேந்திர பிருந்தாவன சந்திரனத்தின் காஞ்சிபுரம் கிளை தொடங்கப்பட்டு, முதலாம் ஆண்டு நிறைவு பெற்றுள்ளது. இம்மடத்தில் ராகவேந்திர சுவாமிகளின் 350-ஆவது ஆராதனை மகோத்ஸவத்தின் நாளாக

உத்தரமேரூரைச் சேர்ந்த பக்தர் ஒருவர் ராகவேந்திரர் சிலைக்கு 2 கிலோ எடையுள்ள வெள்ளிக்கவசத்தை காணிக்கையாக மடத்தின் நிர்வாகிகளிடம் வழங்கினார். பின்னர், வெள்ளிக்கவசம் ஊர்வலமாக எடுத்துக் கொண்டு செல்லப்பட்டு, மீண்டும் மடத்துக்கு வந்து சேர்ந்தது. ராகவேந்திரருக்கு சிறப்பு அமிஷை செய்யும், அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.



செவ்வாய்க்கிழமை



திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக முன்னிட்டு கன்னியாகுமரி முதல் டெல்லி போளூர் ஒன்றியம் தகவல் தொழில்நுட்ப வரை விழிப்புணர்வு சைக்கிள் பேரணி பிரிவு துணைத் தலைவர் குருவிமலை மேற்கொள்ளும் சி.ஆர்.பி.எஃப் வீரர்களை மதுரை மாவட்டம் கீழ்க்குயில்குடி கிராமத்தில் உயர்திரு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அணிஷ் சேகர் வழியனுப்பி வைத்தார். உடன் காவல்துறை கண்காணிப்பாளர் பால்கரன் உள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம்

விக்கிரவாண்டி, ஆக.26 2021: விக்கிரவாண்டி ஒன்றிய மாவட்டத்தின் மாவட்ட அடையாள அட்டையை கலெக்டர் வழங்கினார்.

விக்கிரவாண்டி, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு கலெக்டர் மோகன் தலைமை தாங்கி மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டையை வழங்கினார்.

பி.பி.ஓ.க்கள் நாராயணன், குலோத்துங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாற்றுத்திறனாளிகள் நல மாவட்ட அலுவலர் தங்கவேலு வரவேற்றார்.

முகாமில் டாக்டர்கள் லதா, யாழிளி, ரவிக்குமார், சாந்த் குமார், கண்பரிசோதகர் வளர்மதி ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவின் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனைகளை செய்து தகுதி கொள்பவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.

ககாரா துணை இயக்குனர் பொற்கொடி, தாசிஸ்தார் தமிழ்செல்வி, மேலாளர் பாலகப்பிரமணியன், சிறப்பு ஆசிரியர் பயிற்றுவித்த இரத்தராஜ், சிவராசு, கரேஷ் மற்றும் வட்டார இயக்க மேலாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

விக்கிரவாண்டி, ஒன்றிய அலுவலகத்தில் கலெக்டர் மோகன் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டையை வழங்கினார். அருகில் தாசிஸ்தார் தமிழ்செல்வி, பி.பி.ஓ.க்கள் நாராயணன், குலோத்துங்கன்.

மதுரை, ஆகஸ்ட் 26 2021: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் மதுரை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். 10 ஆண்டு மற்றும் 20 ஆண்டு பணி முடிந்த அனைத்து நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு ஒரே சீரான தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை அவர்கள் பணியில் சேர்ந்ததால் முதல் கணக்கிட்டு நிறுவைத் தொகையை மதுரை அண்ணாநகர் பகுதியில் மாதிலம் முழுதும் ஒரே மாதிரியான தேர்வுநிலை சிறப்புநிலை வழங்கப்பட வேண்டும். கொரோனா பெருந்தொற்று காலத்தில் கார்டு வழங்கப்பட வேண்டும். பியோமெட்ரிக் முறையில் கைரேகை பதிவுக்கு பதிலாக கண் ஷிப்தினை மூலம் வழங்க வரை விற்பனை செய்யும் முறையை இணைய சேவை கிடைப்பதற்கு ஏதுவாக நியாயவிலைக் கடைக்கு கடை மதுரை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும் பாலகப்பிரமணியன் மாதில சிறப்புத் தலைவர்.



அட்டைக்கு மேல் உள் நாயகர்களை கடைகளுக்கு 8000 எடையாளர்கள் (கட்டுநர்கள்) நிமனை செய்யப்பட்ட வேண்டும். அனைத்து நியாயவிலை கடைகளுக்கு 4.ஜி விற்பனை முனையம் வழங்கப்பட வேண்டும். அதுபோல் சிம் பணிகள் செய்து வருவதனால் பியோமெட்ரிக் முறையில் கைரேகை பதிவுக்கு பதிலாக கண் ஷிப்தினை மூலம் வழங்க வரை விற்பனை செய்யும் முறையை இணைய சேவை கிடைப்பதற்கு ஏதுவாக நியாயவிலைக் கடைக்கு கடை மதுரை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும் பாலகப்பிரமணியன் மாதில சிறப்புத் தலைவர்.

சோலாரில் இயங்கும் கார் சூர்யா கல்லூரி மாணவர்கள் கண்டுபிடிப்பு

விக்கிரவாண்டி, ஆக.26 2021: விக்கிரவாண்டி சூர்யா இன்ஜினியரிங் கல்லூரியில் பெட்ரோல் மற்றும் சோலாரில் இயங்கும் காரை கண்டுபிடித்து மாணவர்கள் சாதனை. கல்லூரி முதல்வர் பாராட்.



விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சூர்யா இன்ஜினியரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவு இறுதியாண்டு மாணவர்கள் ரகுநாதன் தலைமையில் வல்லரசு, பிரதீப்குமார், சுபுராஜ், திருகுமாரசாமி, ரவிசங்கர், கவுதம், ரஞ்சித், பிரதீஷ்குமார், வெங்கடேசன், விஜயராஜா, யோகேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் ஒரு காரில் பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு தேவையான மின்சாரத்தை காரின் மீது பொருத்தப்பட்டுள்ள 600 வாட்ஸ் சோலார் பேனல் மூலம் மின்சாரம் தயாரித்து பெட்ரோல் அல்லது சோலாரில் இயங்கக் கூடிய காரை கண்டுபிடித்துள்ளனர்.

அந்த காரின் செயல்விளக்க நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் கல்யாண் சக்கரவர்த்தி தலைமை தாங்கினார். துறை தலைவர் சங்கர் முன்னிலை வகித்தார்.

கார் செயல்விளக்க நிகழ்வில் மாணவர் ரகுநாதன்

செவித்திறன் குறைபாடுடைய மாற்று திறனாளிகளுக்கான தனியார் வேலை வாய்ப்பு சிறப்பு முகாம்

கோவை: கோவை வேலைவாய்ப்பற்ற செவித்திறன் குறைபாடுடைய மாற்று திறனாளிகளுக்கான தனியார் வேலை வாய்ப்பினை பெற்றுத்தருவதற்கு கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் நடவடிக்கையின் காரணமாக சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வி ஆர் யுவர் வாய்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் தனியார் வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாம் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் நடைபெற்றது.காது கேளாத வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகள் 18 வயதிற்கு மேற்பட்ட 30 வயதிற்கு உட்பட்ட 10-ம் வகுப்பு பயின்ற செவித்திறன் குறைபாடுடைய மாற்று திறனாளிகளுக்கு மட்டும் முதல் கட்டமாக தனியார் வேலை வாய்ப்பு பெற்று வழங்க மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

E- SEVA CENTER
STAR RAINBOW SERVICES
 11, South Perumal Koil Street, Vadapalani, Chennai - 600 026.
 8148231942 / 8144337349
DTP & DESIGN
ALL ONLINE SERVICES

பொது அறிவிப்பு

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், கொண்டமநாயக்கன்பட்டி, சுப்பாநாயடு தெரு, கதவு எண் 7-5/9, என்ற முகவரியில் குடியிருந்து வரும் காமாட்சி அவர்களின் மகன் வாதாராஜன் ஆகிய நான் இதன்மூலம் தெரிவித்துக்கொள்ளும் பொது அறிவிப்பு என்னவென்றால், எனது மனைவி பா. சரோஜா என்பவர் கடந்த 05.03.1960-ம் தேதி ஆண்டிபட்டி வட்டம், திம்மரசநாயக்கனூர் கிராமம், பிட் - 2, கொண்டமநாயக்கன்பட்டியில் உள்ள வீட்டில் வைத்து பிறந்ததை அரச உரிய பிறப்பு/இறப்பு பதிவேட்டில் பதிவு செய்ய உத்தரவிடக்கோரி பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் அவர்களிடம் மனு தாக்கல் செய்து, அம்மனுவும் ந.க.எண்: 4330-2020/அ7 என்ற எண்ணாக்கி வாங்கி ஏற்பட்டுள்ளது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருப்பின் இந்த விளம்பரம் வெளியான 15 நாட்களுக்குள் சமூகம் பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் முன்பாக நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமோ ஆஜராகி தங்களின் ஆட்சேபனையை தெரிவித்துக்கொள்ள வேண்டியது. தவறும்பட்சத்தில் ஷ மனுவில் பெயரில் ஒருதலைப்பட்ச உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று இதன் மூலம் சகலருக்கும் தெரிவிக்கலாயிற்று.

வாதாராஜன்,
 த/பெ காமாட்சி,
 கதவு எண் 7-5/9,
 சுப்பாநாயடு தெரு,
 கொண்டமநாயக்கன்பட்டி,
 ஆண்டிபட்டி வட்டம்,
 தேனி மாவட்டம்,
 செல் நம்பர்: 9524209521

மாண்புமிகு வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் திருப்பூர்.

குப்புசாமி,
 த/பெ சுப்பராய கவுண்டர்,
 4 / 2, கள்ளி மேட்டுப்பாளையம்,
 பொங்கலூர் கிராமம்,
 பல்லடம் வட்டம்,
 திருப்பூர் மாவட்டம்,
 -மனுதாரர்

- இடையே-

1. திரு.வருவாய் கோட்டாட்சியர் அவர்கள், திருப்பூர்.
 2. திரு.வட்டாட்சியர் அவர்கள், பல்லடம்.
 - எதிர்மனுதாரர்

அறிவிப்பு
 மேற்படி மனுதாரர் எனது தாத்தா திரு.முத்து கவுண்டர் அவர்கள், த/பெ சுப்பராய கவுண்டர், கடந்த 10.05.1975 அன்று கள்ளி மேட்டுப்பாளையம் கிராமம், பொங்கலூர், பல்லடம் வட்டம், திருப்பூர் மாவட்டம் என்ற முகவரியில் வயது முதிர்வு காரணத்தால் இயற்கை எய்தினார். இதை பதிவு செய்து இறப்பு சான்றிதழ் வழங்குகோரி மனு தாக்கல் செய்து உள்ளனர். இதுகுறித்து ஆட்சேபனை எதுவும் உள்ளவர்கள் இன்றிலிருந்து 7 நாட்களுக்குள் மேற்படி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி தெரிவித்துக் கொள்ளலாம். தவறும் பட்சத்தில் மேற்படி மனுதாரர் கோரிக்கையடி உத்தரவு ஆகிவிடும் என்பதை இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.
 வருவாய் கோட்டாட்சியர் திருப்பூர்.

கோவை காதலி பேச மறுத்ததால் வாலிபர் தற்கொலை போலீசார் விசாரணை

கோவை, ஆகஸ்ட் 26 2021: கோவை மதுக்கரை மார்க்கெட் அருகே உள்ள முனியப்பன் கோவில் விதையைச் சேர்ந்தவர் மாறிமுத்து இவரது மகன் சந்திரசேகரன் வயது 20, தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளைவில் இது காதலாக மாறியது. ரெண்டு பெரும் அடிக்கடி நேரில் சந்திக்கும் செல்போனில் பேசி தங்களுக்கு காதலை வளர்த்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு காதலர்களுக்கு இடையே சூத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து அந்த இளம்பெண் சந்திரசேகரன் உடன் பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்து வந்தார். இதனால் மனவேதனை அடைந்த அவர் இளம் பெண்ணை நேரில் சந்தித்து பேச முயன்றார். ஆனால் அவர் பேச மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் சந்திரசேகர் கடந்த சில நாட்களாக மிகவும் மனவேதனை அடைந்து காணப்பட்டார். நேற்று முன்தினம் 23 ந்தேதி தனது வீட்டில் தனியாக இருந்த அவர் வாழ்க்கையில் விரகியடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்துகொண்ட சந்திரசேகர் உடலை மீட்டு மிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேசிய அளவில் கைவினை தகுதி சான்றிதழ் தேர்வுக்கு மாமல்லபுரம் சிற்பி வடித்த அர்த்தநாரீஸ்வரர் கற்சிற்பம் சிறந்த சிற்பமாக தேர்வு செய்யப்பட்டு

ரூ.75 ஆயிரம் பரிசு: மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் வழங்கியது

காஞ்சிபுரம், ஆக. 26 2021: தேசிய அளவில் கைவினை தகுதி சான்றிதழ் தேர்வுக்கு மாமல்லபுரம் சிற்பி வடித்த அர்த்தநாரீஸ்வரர் கற்சிற்பம் சிறந்த சிற்பமாக முதல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டு அந்த சிற்பத்திற்கு ரூ.75 ஆயிரம் பரிசினையும், விருதினையும் மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் வழங்கியது. மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், கைவினை வளர்ச்சி ஆணையரகம் மூலம் பாரம்பரிய கைவினை தொழில்களை மேம்படுத்தவும், கற்சிற்பம் வடிக்கும் கைவினை கலைஞர்களின் கலை திறனையும், ஆர்வத்தையும் ஊக்குவிக்கும் விதமாக வருடந்தோறும் பிற்பாறு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள சிறந்த கலைஞர்களை தேர்வு செய்து விருது வழங்கி சவுரவித்து வருகிறது. தற்போது மாமல்லபுரம் ஒத்தவாடை தெருவில் கற்சிற்ப கூடம் நடத்தி வரும் சிற்பக்கலைஞர் புண்ணியகோட்டி.(வயது44) என்பவர் தேசிய அளவில் கைவினை தகுதி தேசிய தகுதி சான்றிதழிற்கு சிறந்த சிற்பமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் பச்சைசல்லில் 2 அடி உயரத்தில் அமரூர வடிவமைத்த சிவபெருமான் பார்வதி இணைந்த, உமைபோருபாகள் என ஆகமத்தில் அமைக்கப்படும் அர்த்தநாரீஸ்வரர் நாட்டிய சிலைக்கு இந்நிய அளவில் சிறந்த கற்சிற்பமாக முதல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டு மாதிரி விருதினையும், விருதும் அளிக்கப்பட்டு, 75 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டுள்ளது. தகுதிசான்றிதழ் பெற்ற சிற்பி புண்ணியகோட்டிக்கு மத்திய ஜவுளித்துறையின் கீழ் உள்ள, கைவினை வளர்ச்சி ஆணையரகம் நடத்தும் தேசிய



அளவிலும் மற்றும் வெளிநாடுகளில் நடக்கும் கைவினை கண்காட்சிகளில் பங்கேற்கவும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. சிற்பி புண்ணியகோட்டி, கடந்த 2017-2018-ம் ஆண்டிற்குரிய தமிழக அரசின் பூம்புகார் மாநில விருதினையும் பெற்றுள்ளார். தேசிய அளவில் சிறந்த சிற்பம் வடித்து பரிசும், தகுதிசான்றிதழும் பெற்று இவருக்கு மாமல்லபுரம் சக சிற்பக்கலைஞர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் காணாமல் போன 70 செல்போன்களை மீட்ட தூத்துக்குடி சைப் குற்றப்பிரிவு போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் பாராட்டு

தூத்துக்குடி, ஆகஸ்ட் 26 2021: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன்கள் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுவைக் கொண்டு போலீசார் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவின் பேரில் சைப் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து விரைந்து நடவடிக்கை எடுத்து செல்போன்களை மீட்க உத்தரவிடப்பட்டது.



ஜெயக்குமார் ஒப்படைத்தார் பின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 8 மாதங்களாக காணாமல் போன பொது மக்களின் செல்போன்களை சைப் குற்ற பிரிவு போலீசார் 5வது கட்டமாக கண்டுபிடித்து உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளனர். இதுவரை மொத்தம் 353 தொலைத்த செல்போன்களை கண்டுபிடித்து கொடுத்துள்ளனர். தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஒரு ஆய்வாளர், 2 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் அடங்கிய சைப் கிரைம் பிரிவு கடந்த சில மாத காலமாக மாவட்ட காவல் அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. சைப் கிரைம் என்பதற்கு கனிவி வழி குற்றங்கள் மற்றும் தொலைத்த செல்போன்களை பறிபுகார் அளிக்க காவல் நிலையம் மட்டுமல்ல, மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இயங்கி வரும் சைப் குற்றப்பிரிவு காவல் நிலையங்களும் நேரடியாக புகார் அளிக்கலாம். சமூக வலைதளங்களில் நடைபெறும் கண்காணிப்பாளர் எடி.எம்.இ.ஜே. அணுகலான எடி.எம்.இ.ஜே. அணுகலான பறிமுதல் செய்து, (24.08.2021) மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளார்.

அதன்பிறகு தொடர்ந்த சைப் கிரைம் குற்ற பிரிவு தனிப்படை மினர் இதனை கண்காணித்து துரிதமாக செயல்பட்டு ரூபாய் 7 லட்சம் மதிப்புள்ள 70 செல்போன்களை அதன் ஜி.எம்.இ.ஜே. அணுகலான கண்டுபிடித்து, அவைகளை பறிமுதல் செய்து, (24.08.2021) மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து அதன் உரிமையாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.

கோவையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது

கோவை, ஆகஸ்ட் 26 2021: கோவை மாநகர காவல் ஆணையர் சதாசுரர் அறிவுறுத்தலின் படி கோவை மாவட்ட பகுதிகளில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 பேரை வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலைய காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.



இந்நிலையில் பெரும்பாலும் மாவட்டத்தைச் சேர்ந்த விக்கேன் (23) சந்தோஷ் (22) ஆகியோரை கைது செய்து 13 பவுள் நகைகளை மீட்டுகின்றனர். கோவை கற்சிற்ப பகுதிகளில் கடந்த சில மாதங்களாக சயின் பறிப்பு நிகழ்வுகள் நடந்த வண்ணம் இருந்தன. வானியர் விதையில் பெண்ணின் கழுத்தில் இருந்து 2 பவுள் தங்கச்சங்கிலி பறிப்பு, ஏ.கே.என் நகர் செல்லும்

மொத்தம் 13 பவுள் தங்க நகைகள் மற்றும் அவர்கள் வழிப்பறி சம்பவத்திற்கு பைன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவற்றை கைப்பற்றப்பட்டுள்ளது. இப்பணியில் ஈடுபட்ட புலனாய்வு பிரிவு மற்றும் தனிப்படை போலீசாரின் பணியை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பொறுப்பு கோவை மாநகர காவல் ஆணையர் சதாசுரர் பாராட்டினார்.

ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் தரிசனம் தனுஸ்கோடிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி

ராமேசுவரம், ஆக. 26 2021: ராமேசுவரம் மற்றும் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய திங்கட்கிழமை மதுரை திங்கட்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளது. தனுஸ்கோடிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டது. தனுஸ்கோடி, தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் கடற்கரையில் பொதுமக்கள் கூட அனுமதி அளிக்கப்பட்டது. கோயில் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, திங்கட்கிழமை காலையில் வழக்கம் போல கோயில் திறந்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

பக்தர்கள் அனைவரும் முக்கவசம், கிறுமிநாசினி கைகளை தூய்மை படுத்தப்பட்டு, உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் சமூக இடைவெளியை கடைபிடித்து தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டது. ஆனால் கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீராட தடை தொடர்வதால் பக்தர்கள் தீர்த்த நீராட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். தனுஸ்கோடிக்கு சுற்றுலா பயணிகள் அளிக்கப்பட்ட தடை நீங்கியதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் தனுஸ்கோடி அரிச்சமூலனை வரை சென்று கடலில் நீராடி மகிழ்ந்தனர்.

ராமேசுவரம் பகுதியில் உள்ள தீர்த்த குளங்களை மறு நீரமைப்பு பணிக்காக ஆட்சியர் ஆய்வு

ராமேசுவரம், ஆக. 26 2021: ராமேசுவரம் மற்றும் மண்டபம் பகுதியில் உள்ள தீர்த்த குளங்களை மறு நீரமைப்பு பணி மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரசுரவர் திங்கட்கிழமை ஆய்வு செய்தார். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் இடதுக்கரையில் தீர்த்த மூர்த்தி ஸ்தலமாக விளங்கி வருகிறது. ராமநாதசுவாமி கோயிலுக்குள் 22 தீர்த்த கிணறுகள் உள்ளது. இதை கோபேன் ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதியில் 108 தீர்த்த குளங்கள் இருந்தது. இந்த குளங்கள் முறையான பரமரிப்பு இன்றி பாய்பாடுன்றி போனது உள்ள 'பரமேஸ்வர தீர்த்தம்', ஆட்சியர் பாம்பன் பகுதியில் உள்ள 'கபி தீர்த்தம்', தங்கச்சிமடம் பகுதியில் உள்ள 'மங்கல தீர்த்தம்' ஆகிய தீர்த்தங்களுக்கு நேரில் சென்று ஆய்வு



குளங்கள் பரமரிப்பு இன்றி பாசி படர்ந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள கீழ் இதனை மறு நீரமைப்பு பணிகள் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரசுரவர் மையத்தின் பணிகளை ஆய்வு செய்தார். இதில், கூடுதல் உள்ள 'பரமேஸ்வர தீர்த்தம்', ஆட்சியர் பாம்பன் பகுதியில் உள்ள 'கபி தீர்த்தம்', தங்கச்சிமடம் பகுதியில் உள்ள 'மங்கல தீர்த்தம்' ஆகிய தீர்த்தங்களுக்கு நேரில் சென்று ஆய்வு

ஏ.பி.ஜே. அப்துல்கலாம் தேசிய நினைவிடம் பொதுமக்கள் பார்வையிட அனுமதி

ராமேசுவரம், ஆக. 26 2021: கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக மூடப்பட்டிருந்த ஏ.பி.ஜே. அப்துல்கலாம் தேசிய நினைவிடம் இன்று முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவதாக பொறுப்பாளர் அன்பழகன் திங்கட்கிழமை தெரிவித்தார். நாடு முழுவதிலும் கொரோனா நடவடிக்கை காரணமாக மத்திய அரசு ஊரடங்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அலுவலகங்கள், சுற்றுலா இடங்கள் மற்றும் ராமேசுவரம் அருகே உள்ள தேசிய நினைவிடம் 24.08 அன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதி பெறப்பட்டது. ஏ.பி.ஜே. அப்துல்கலாம் தேசிய நினைவிடம் அன்பழகன் திங்கட்கிழமை



என்றிட்ட நிகழ்ச்சிக்கு மட்டும் தெரிவித்தார். மேலும் நினைவிடத்தை பார்வையிட செல்லும் பொதுமக்கள் அனைவரும் உடல் வெப்ப பரிசோதனை செய்ய பின்னர் முக்கவசம் அணிந்திருக்க வேண்டும். கிறுமிநாசினி மூலம் கைகளை தூய்மை படுத்திய பின்னர் அனுமதிக்கப்படுவார்கள் அலுவலர் வெளியேறுவதன் மூலம் மட்டுமே அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பொதுமக்கள் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் தேசிய நினைவிடத்தில் பார்வையிட அனுமதி அளிக்கப்படுவதாக திங்கட்கிழமை அன்பழகன் திங்கட்கிழமை தெரிவித்தார்.

Sports Minister Anurag Thakur interacts with India's 'World 2021 U20 Athletics Championship' Medalists

New Delhi, August 26 2021: The Minister of Youth Affairs and Sports, Shri Anurag Singh Thakur interacted with Indian Athletes and medal winners of 2021 World U20 Athletics Championships in New Delhi today. India won three medals including two silver at the Championships also

known as World Junior Championships held from 18th to 22nd August 2021 at the Moi International Sports Centre in Nairobi, Kenya. Long jump coach Robert Bobby George, Anju Bobby George, Kamal Ali Khan, DG SAI were also present.



Beauty Brand D'MOKSHA PROFESSIONALS launched by Vanitha, Ajith & Karun Raman

Chennai, August 26 2021: D'Moksha is a people's brand , organic, vegan and chemical free, it's formulated by Vanitha and her Business partner Ajith along with the help of their team member Venkatesh, D'Moksha was launched by their brand ambassador Karun Raman who did a fashion sequence with his models showcasing all the products, D'Moksha will be available on all retail stores and salons and the products can also be purchased online through their app D'Moksha.

formulated by Organic and botanical ingredients. These ingredients are grown without the use of genetically modified organism, herbicides & synthetic fertilisers.



along with the panel of Professionals in organic chemistry and cosmetics technology.

D'MOSKHA offer the best possible Natural and luxurious products to its consumers.

D'MOSKHA CORE TEAM are VANITHA (Founder), AJITH (CO-FOUNDER & MD), VENKATESH KRISHNAN (PARTNER), KARUN RAMAN (PARTNER & BRAND AMBASSADOR).

D'MOSKHA journey started in 2014 its founders

PHILATELY EXHIBITION INAUGURATED

Chennai, August 26 2021: John Thomas, General Manager, Southern Railway, inaugurated a Philatelic Exhibition as part of "Azadi Ka Amrit Mahotsav" at Southern Railway Headquarters today in the presence of B.G.Mallya, Additional General Manager, Smt Aruna Nayar, Principal Chief Personnel Officer, Principal Heads of Departments, Officers and Staff of Southern Railway.

of the "Azadi Ka Amrit Mahotsav" was inaugurated on 12th March, 2021 by Honble Prime Minister Narendra Modi.



issued between the years 1948 to 2018 on Freedom Fighters and Freedom Struggle are exhibited here as a literary document in an interesting way to get to know about them.

across the country are featured as part of this philately exhibition.

Around 246 Commemorative and definitive Postage Stamps

Southern Railway also had organized series of activities from April 2021 onwards. This Philatelic Exhibition on Freedom Struggle and Freedom Fighters includes Postage Stamps on Eminent Personalities, First Day Covers, Postal Stationeries and Special Covers by honoring their valuable contribution towards Free India.

The Exhibition, part of a private collection by P. Sreetharan, Senior Section Engineer, Shell Division, Integral Coach Factory will be on display for three days for all the Officers & Staff of Headquarters and Chennai area.

The TVC has been released today in Hindi language across India along with the digital film in three other languages, i.e. Kannada, Telugu and Tamil.

Life Cover for Life's Various Stages

Chennai, August 26 2021: Mr. Sanjay Tiwari, Director - Strategy, Exide Life Insurance.

recently launched the Exide Life Guaranteed Wealth Plus, which offers best-in-class returns allowing customers to make most of their investments while also securing a life cover.



various life goals such as child's education and marriage, regular cash flow after retirement, and so on. Under the 'lump sum' variant, after paying premiums for six years, policyholders can avail of the maturity benefit as a lump sum at the end of the policy term of 12 or 15 years.

opt for the 'income' variant, which pays the benefit amount as regular income over a period. The Exide Life Guaranteed Wealth Plus offers both these payout options. Customers are required to select one that suits them best at the time of buying the policy. It is, however, advised that customers discuss this with their advisors to evaluate their financial goals before they zero in on the payout structure.

Guaranteed and Fixed Returns: For individuals who have a lower risk appetite and want to steer clear of the market volatility, guaranteed insurance plans are a good option. These plans offer higher returns than most traditional savings instruments such as bank FDs and PPFs. In addition, returns from these products do not fluctuate with changing interest rates, which means that policyholders get fixed returns on their savings even in a falling interest rate scenario. Exide Life Guaranteed Wealth Plus offers as much as 350 per cent guaranteed returns and comes in two variants. People can choose between the 'income' option and the 'lump sum' option.

Long-Term Tax Benefits: Premiums paid towards guaranteed insurance plans are eligible for tax deduction under Section 80C of the Income Tax Act and offer long-term tax-free returns under Section 10(10D). Exide Life Guaranteed Wealth Plus may be the right investment choice for those looking for an investment avenue that not only protects their savings but also secures the financial future of their loved ones.

Customised Payout Structure: Based on the nature of goals, one may either choose to avail the full maturity benefit at one go when the policy matures or

Under the 'income' variant, one needs to pay premiums for six years and avail guaranteed fixed-income payout for 30 years. On maturity, the policyholder also receives 100 per cent of the premium paid. This is a lucrative option if one wants provisions for additional income streams to meet

Different stages of life demand an individual to fulfil various financial goals. It is often a challenging task to choose one of the goals over another. Be it a family vacation or a bigger investment such as buying a house or planning for child's education - a sound financial plan is essential. As we age, our goals evolve, too. Therefore, being prudent with money matters is imperative to ensure that life goals are met comfortably.

We all knew that while planning for life events, it is a must to factor in emergencies and unforeseen expenditures beyond our control. But the pandemic has hammered into us how important it is to predict, pre-empt, and prepare for exigencies. As a result, financial planning has never been more critical. More and more individuals are now turning towards insurance products to safeguard themselves and their family members. In addition, the evolving dynamics of personal finance has pushed life insurance companies to develop innovative and need-based products for subscribers across various stages of life. Exide Life

BharatPe forays into consumer fintech domain with the launch of 12% Club

Chennai, August 26 2021: Bharat Pe, one of India's fastest growing fintech companies, today announced its foray into the consumer space with the launch of its first-of-its-kind consumer product- 12% Club. Available on Google Play Store and Apple App Store, this product is set to redefine the rules of consumer lending and investments. With 12% Club, consumers will have an option to invest and earn upto 12% annual interest or borrow at a competitive interest rate of 12%. BharatPe has partnered with RBI approved NBFCs to offer this investment-cum-borrowing product for consumers. The company aims to achieve an investment AUM of US\$ 100 mn and a lending AUM of US\$ 50 mn from this product, by the end of the current fiscal.

Additionally, consumers can avail collateral-free loans of upto Rs. 10 lacs on the 12% Club app for a tenure of 3 months, as per their convenience. There are no processing charges or pre-payment charges on the consumer loans. The loan eligibility will be defined based on a number of factors including consumer's credit score, the shopping history using PAYBACK loyalty system or the payments done via BharatPe QR.

Commenting on the launch, Suhail Sameer, Chief Executive Officer, BharatPe said, "As we begin our journey on the consumer side, our focus will be to launch products that are industry shaping, 100% digital and easy to use. This one-of-its-kind product for consumers has been designed to ensure industry-best benefits both for lenders, as well as borrowers. We believe that 12% Club will strike the right chord with a diverse set of new-age digitally savvy customers- from young salaried individuals, to professionals with disposable incomes, as well as the investors who park their funds in various financial instruments. The initial response has been phenomenal. In the pilot phase, we have seen great traction with US\$ 5mn of monthly investment run rate and US\$ 1mn of monthly borrowing run rate. We are confident that this product will be well received in the

market and will play a key role in driving financial inclusion in the country. This is just the beginning and we will be adding new customer products during the rest of the financial year."

Added Suhail, "BharatPe's P2P lending product for merchants has been one of our industry defining products with Gross Investments of close to US\$ 700mn done by over 6.3 lac merchants. Also, we are one of the largest B2B Fintech lenders in the country, having disbursed over US\$ 300 mn in business loans to over 2 lac merchant partners"

In order to begin the journey of investments/ borrowing via the 12% Club, a customer needs to follow the steps below.

TATA Health launches a nationwide campaign #SochMat PoochLe to help people choose an early diagnosis

Chennai, August 26 2021: August 24, 2021: TATA Health in its latest TVC and digital film #SochMatPoochLe aims to encourage people to give up the typical habit of overthinking, fostering doubts and debates in their mind to instead seeking a timely medical diagnosis for the symptoms and health issues they experience.

chest pain, headache, stomachache or back pain. It showcases the ill effects of trusting unqualified advice, random home remedies, self-diagnosis, etc., to address health concerns.



The TVC has been released today in Hindi language across India along with the digital film in three other languages, i.e. Kannada, Telugu and Tamil.

The film portrays the panic and confusion created that often delays accurate diagnosis and could cause serious health consequences. It captures that it is human tendency to have a mindset that- 'It can happen to others, but not me' and one could miss out and ignore some serious red flags ending up in a health emergency.

The campaign #SochMatPoochLe emphasizes that one should always consult a doctor whenever they experience any symptoms instead of self-diagnosing and risking one's health. People should seek timely medical advice to ensure that the situation does not become a health emergency. The film light-heartedly through a banter in the head talks about four common health issues that could be mild to something serious when you experience

Speaking about the new campaign, Manzoor Ameen, CEO, TATA Health said, "COVID-19 pandemic has shown us the importance of preventive and proactive medical care. TATA Health is our endeavor to make primary healthcare conveniently accessible to people. Our latest campaign #SochMatPoochLe emphasizes the significance of seeking medical advice when people experience any symptoms rather than self-diagnosing and risking one's

health. Using the best in technology and medical science, TATA Health has become one of India's most trusted health apps in a short period. We are constantly working with a team of doctors towards our vision to ensure the importance of preventive healthcare reaches people with a personalised touch. We hope that this campaign will encourage people to seek timely medical help."

Communications said, "The campaign intends to bring people out of their overthinking mode. The insight is, most of the time, we live in our heads. Especially, when we experience a symptom of some kind. We start thinking of various possibilities; the good, the bad, the worse. This ensues a debate in our heads that could be endless with no real diagnosis. #SochMatPoochLe is a quirky, light-hearted campaign that attempts to bring people out of their 'thinking' mode and encourages them to consult on the app for a right diagnosis."

Aditya Birla Sun Life Insurance announces up to 15% reduction in premium rates of its Term Plan - ABSLI DigiShield Plan

Chennai, August 26, 2021: Aditya Birla Sun Life Insurance (ABSLI), the life insurance subsidiary of Aditya Birla Capital Limited (ABCL), announces reduction in the premium rates in ABSLI DigiShield Plan by up to 15% thereby making it one of the most competitive offering in the Term Insurance space. This plan caters to the unique protection needs of customers and can be personalized to suit specific protection needs.

Benefit Option. Further, it provides a unique flexibility to reduce the sum assured at a pre-defined retirement age, allowing customers to align their cover as per their outstanding liabilities and the life stage.

Aditya Birla Sun Life Insurance, said, "The pandemic lasted longer than expected with people experiencing strains on their personal finances. We have been meticulously observing the pandemic experience before making any price revisions in our products. With a rise in demand for term plans, we have consciously announced a reduction in premium for ABSLI DigiShield Plan, a hyper-personalized term plan offering, to suit our customer's ever evolving monetary needs. We urge customers to take benefit of this reduced premium pricing of this holistic term plan, providing financial protection for self and loved



Unlike traditional term plans, ABSLI DigiShield plan allows a customer to enjoy a guaranteed recurring income starting from age 60 years through the Survival

ABSLI DigiShield Plan offers extensive flexibility to cater to one's varied protection needs across life stages by offering multiple plan options to choose from, joint life protection, critical illness cover, and rider options to tailor-make a distinctive protection solution for the customers and their loved ones.

Commenting on the premium price reduction of ABSLI DigiShield Plan, Mr. Kamlesh Rao, MD & CEO,

ones." This plan also provides various premium payment terms, policy tenures and death benefit pay-out options to satisfy unique customer requirements. This holistic plan mitigates liabilities, provides protection to loved ones, and supports retirement and legacy goals.